



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 32]

சென்னை, புதன்கிழமை, ஆகஸ்ட் 13, 2025
ஆடி 28 விசுவாவசு, திருவள்ளூர் ஆண்டு 2056.

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண்.49, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (I2)த் துறை, நாள்: 27 மே 2025.]

1996 ஆம் ஆண்டு கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் (மத்தியச் சட்டம் 27/1996) 62 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், வல்லுநர் குழுவுடன் கலந்தாலோசித்தப் பின்னர், 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டடம் மற்றும் ஏனைய கட்டுமானத் தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டத்தில் பின்வரும் திருத்தத்தை இதனால் மேற்கொள்கிறார், அதாவது:—

திருத்தம்

மேற்சொன்ன விதிகளில் 241 ஆம் விதியின் துணை விதி (3) இல், “1970 ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்பு) சட்டம் (மத்தியச் சட்டம் 37/1970)” என்ற சொற்றொடருக்குப் பின்னர், அல்லது 1979 ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பினையும் பணி நிலைமைகளையும் முறைப்படுத்துதல்) சட்டம் (மத்தியச் சட்டம் 30/1979) என்ற சொற்றொடர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.65, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (H1)த் துறை, நாள்: 20 ஜூன் 2025.]

1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவளிப்பு நிறுவனங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 13/1958) 29ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவளிப்பு நிறுவனங்கள் விதிகளில் பின்வரும் திருத்தங்களை இதனால் செய்கிறார்.

திருத்தங்கள்

மேற்சொன்ன விதிகளில் படிவம் எண். I— இல்,

(i) தொடர் எண் 10—க்குப் பதிலாக, பின்வருபவை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:—

“10. தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிக்கு முந்தைய ஆண்டிற்கான பங்களிப்புத்தொகை செலுத்தப்பட்டுள்ளதா, மற்றும் ஆம் எனில், தொகை செலுத்தப்பட்டதன் முழு விவரங்களை (அதாவது, இணையவழியில் தொகை செலுத்தியதற்கான ரசீது எண் மற்றும் நாள்) அளிக்கவும்”

(ii) தொடர் எண் 11—க்குப் பதிலாக, பின்வருபவை அமைத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது:—

“11 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவளிப்பு நிறுவனங்கள் விதிகளின் 42—Bஆம் விதியின் கீழ் வரையக்கப்பட்டுள்ளவாறு உணவளிப்பு நிறுவனத்தின் பெயர்ப்பலகை தமிழில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா (உணவளிப்பு நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகையின் புகைப்படத்தை சான்றிற்காக இணைக்கவும்)” மற்றும்

(iii) குறிப்பு என்ற தலைப்பின் கீழ், “(1) இந்தப் படிவம் மையினால் தடித்த எழுத்துகளில் நிரப்பப்பட வேண்டும் அல்லது தட்டச்சு செய்யப்பட வேண்டும்.” என்ற சொற்றொடருக்குப் பதிலாக, “(1) இந்தப் படிவத்தில் உள்ள அனைத்து நெடும்பத்திகளும் கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும்.” என்ற சொற்றொடர் அமைத்துக் கொள்ளப்பட வேண்டும்

K. வீர ராகவ ராவ்,
அரசுச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்
இயக்குநர் (மொழிபெயர்ப்பு) (கூ.பொ),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.

இயற்கை வளங்கள்

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண்.29, இயற்கை வளங்கள் (MMD.2)த் துறை, நாள்: 28 மார்ச் 2025.]

2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/2025) 10 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் பின்வரும் விதிகளை இதனால் இயற்றுகிறார். அவையாவன:-

விதிகள்.

1. குறுந்தலைப்பு.- இந்த விதிகள் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் மீதான வரி விதிகள் என்றழைக்கப்படும்.

2. வரையறைகள்.- (1) இந்த விதிகளில், சந்தர்ப்பம் வேறுபொருள்

குறித்தாலன்றி மற்றபடி.-

(a) “சட்டம்” என்பது 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நில வரிச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 9/2025) என்று பொருள்படும்.;

(b) “மேல்முறையீட்டு அதிகாரி” என்பவர் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் ஆணையர் ஆவார்;

(c) “அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி” என்பவர் தொடர்புடைய மாவட்டத்தின் நேர்விற்கேற்ப, புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் துணை இயக்குநர் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குநர் ஆவார்;

(d) “சீராப்பு அதிகாரி” என்பவர் இயற்கை வளங்கள் துறையின் அரசு செயலாளர் ஆவார்;

(2) இங்கு பயன்படுத்தப்பட்டு வரையறுக்கப்படாத, ஆனால் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட சொற்கள் மற்றும் சொற்றொடர்கள், சட்டத்தில் முறையே அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.

3. வரியை மதிப்பீடு செய்தல், வசூலித்தல் மற்றும் செலுத்துதல்.-

(1) அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி, குறிப்பிட்ட அளவு கனிமத்தை அனுப்புவதற்கான கோரிக்கையை அதன் உடைமையாளரிடமிருந்து பெற்றவுடன், சட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட வீதங்களில் கனிமத்தின் உடைமையாளர் செலுத்த வேண்டிய வரித் தொகையை அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி மதிப்பீடு செய்ய வேண்டும்.

(2) அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரியால் மதிப்பீடு செய்யப்பட்ட வரி, சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலத்தில், தொடர்புடைய கணக்குத் தலைப்பில் செலுத்தப்பட வேண்டும்.

(3) அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி, கனிமத்தின் உடைமையாளர் செலுத்தும் அத்தகைய வரிக்கு படிவம்-A இல் இரசீது ஒன்றை வழங்க வேண்டும்.

(4) அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி, மதிப்பீடு செய்யப்பட்டு, ஒவ்வொரு உடைமையாளராலும் செலுத்தப்பட்ட வரி குறித்த விவரங்களை படிவம்-B பதிவேட்டில் வைத்து வர வேண்டும். அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி, மாதாந்திர அடிப்படையில், வரி செலுத்தப்பட்ட விவரங்களை, கருவூலக் கணக்குகளுடன் கணக்கிணக்கம் செய்து, அதன் ஒருங்கிணைந்த மாதாந்திர அறிக்கையை, அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு மாதத்தின் 15 ஆம் நாளுக்குள் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் அளிக்க வேண்டும்.

(5) கனிமத்தின் உடைமையாளர், அவர் செலுத்திய வரி தொடர்பாக, அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரியிடம் பின்வரும் கணக்கு விவர அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும்:-

(அ) மார்ச் 31 மற்றும் செப்டம்பர் 30 ஆம் நாள்ன்று முடிவடையும் ஒவ்வொரு அரையாண்டிற்குமான அரையாண்டு கணக்கு விவர அறிக்கைகளை, அடுத்து வரும் மாதத்தின் 15 ஆம் நாள் அல்லது அதற்கு முன்னர் படிவம்-C இல் தாக்கல் செய்ய வேண்டும்;

(ஆ) ஆண்டு கணக்கு விவர அறிக்கைகள், அடுத்து வரும் ஆண்டின் ஏப்ரல் 15 ஆம் நாள்ன்று அல்லது அதற்கு முன்னர் படிவம்-D இல் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

4. கணக்குகள் மற்றும் பதிவேடுகளை வைத்து வருதல்.-

(1) கனிமத்தின் உடைமையாளர், கனிம உற்பத்தி, அனுப்புதல் மற்றும் வரி செலுத்துதல் ஆகியவற்றின் மாதாந்திரக் கணக்குகளை படிவம்-E இல் வைத்துவர வேண்டும். மேலும் அவர், படிவம்-F இல் அரையாண்டு மற்றும் ஆண்டு கணக்கு விவர அறிக்கைகளையும், அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரியால் கோரப்படும் ஏனைய ஆவணங்களையும் வைத்து வர வேண்டும்.

(2) அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரியால் மேற்கொள்ளப்படும் ஆய்விற்காக, யாதொரு நேரத்திலும் கணக்குகள் மற்றும் பதிவேடுகள் கிடைப்பதற்கு வகை செய்ய வேண்டும்.

(3) அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி, யாதொரு நேரத்திலும், யாதொரு உடைமையாளரையும், அத்தகைய கணக்குகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய யாதொரு ஆவணங்களையும் தன்னிடம் தாக்கல் செய்யுமாறும், அந்த ஆணையில் குறிப்பிடப்பட்ட யாதொரு கனிமத்தை நீக்குதல் அல்லது பயனீட்டளவு தொடர்பான தகவலை அளிக்குமாறும் உத்தரவிடலாம்.

5. வரி வசூல்.— வரி மற்றும் தண்டத் தொகை உட்பட, கனிமத்தின் உடைமையாளரால் செலுத்தப்பட வேண்டிய யாதொரு தொகையும் நிலுவையிலிருக்குமாயின், அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி, படிவம்-G இல் கேட்புத் தொகை அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும். கனிமத்தின் உடைமையாளர், அத்தகைய கேட்புத் தொகைக்கான அறிவிப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத கால அளவிற்குள் நிலுவையிலுள்ள அந்தத் தொகையை செலுத்த வேண்டும்.

6. மேல்முறையீட்டைத் தீர்வு செய்வதற்கான கால வரையறை.—

மேல்முறையீட்டு அதிகாரி, மேல்முறையீட்டைப் பெற்ற நாளிலிருந்து 60 நாட்களுக்குள் அதனை தீர்வு செய்ய வேண்டும். மேல்முறையீட்டாளருக்கு விளக்கமளிப்பதற்கான உரிய வாய்ப்பை வழங்கிய பின்னர், அத்தகைய மேல்முறையீடு எந்த ஆணைக்கு எதிராக செய்யப்பட்டதோ அந்த ஆணையை அவர் மாற்றியமைக்கலாம். இரத்து செய்யலாம் அல்லது உறுதிப்படுத்தலாம்.

7. சீராய்வினை தீர்வு செய்வதற்கான நடைமுறை.—

(1) சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ், திருத்தத்திற்கான விண்ணப்பம் பெறப்பட்டவுடன், அதன் நகல்கள் மேல்முறையீட்டு அதிகாரிக்கு அனுப்பப்படும். அவர்கள் தொடர்புடைய ஆவணங்களை அளிக்கவும் அவர்கள் விரும்பும் கருத்துக்களை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். மேல்முறையீட்டு அதிகாரி, முப்பது நாட்களுக்குள் தேவையான விவரங்களை வழங்க வேண்டும்.

(2) இறுதி தீர்விற்காக நிலுவையிலுள்ள சீராய்வினை, போதிய காரணங்களுக்காக, நேர்விற்கேற்ப, அரசு அல்லது சீராய்வு அதிகாரி, சீராய்வு விண்ணப்பம் அளிக்கப்பட்டதற்கு எதிரான ஆணையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கலாம்.

8. தண்டத் தொகை.— மேற்சொன்ன சட்டத்தின் 4 ஆம் பிரிவைச் சேர்ந்த (3) மற்றும் (4) உட்பிரிவுகளின் விதித்துறைகளை அல்லது இந்த விதிகளின் 4 ஆம் விதியை மீறும் யாதொரு நபருக்கும், ரூபாய் ஐந்தாயிரம் தண்டத்தொகை விதிக்கப்படுவதுடன், தொடர்ந்து மீறப்படும் நேர்வில், அவ்வாறு தொடர்ந்து மீறப்படும் ஒவ்வொரு நாளுக்கும் ஐநூறு ரூபாய் கூடுதலாக தண்டத் தொகை விதிக்கப்பட வேண்டும்:

இருப்பினும், அத்தகைய தண்டத் தொகை மொத்தமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

படிவம்-A

வரி இரசீது

(2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமத்தைக் கொண்டுள்ள நிலத்தின் மீதான வரி விதிகளின் 3(3)-ஆம் விதியைக் காண்க)

_____ ஆம் நாளிட்ட _____ எண்ணிட்ட _____ அரசாணை/ செயல்முறை ஆணையில் வழங்கப்பட்ட _____ மாவட்டத்தின் _____ வட்டத்தின் _____ கிராமத்தின் _____ நில அளவைப் புல எண்ணைக் (எண்களைக்) கொண்ட பட்டா/அரசு நிலங்களில் _____ எக்ளேர்கள் பரப்பளவிற்கு மேலாக அமைந்துள்ள குவாரி/சுரங்கத்திலிருந்து _____ அளவுள்ள கனிமத்தை அனுப்புவதற்காக, _____ சேர்ந்த, திரு/திருவாளர்/திருமதி _____ என்பவரிடமிருந்து _____ அன்று _____ செலுத்துச்சீட்டின் வாயிலாக, ரூ _____ பெறப்பட்டது.

இடம்:

கையொப்பம்:

நாள்:

பெயர்:

பதவிப்பெயர்:

படிவம்-B

வரி பதிவேடு

(2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமத்தைக் கொண்டுள்ள நிலத்தின் மீதான வரி விதிகளின் 3(4) ஆம் விதியைக் காண்க)

தொடர் எண்	கனிமத்தின் பெயர்	கனிம உடைமையாளரின் பெயர்	குத்தகை விவரங்கள்	அனுப்பப்பட்ட கனிமத்தின் அளவு	மதிப்பீடு செய்யப்பட்ட வரி (ரூபாயில்)	வரி செலுத்திய விவரங்கள்		
						வரி செலுத்தப்பட்ட நாள்	செலுத்தப்பட்ட தொகை	செலுத்துச் சீட்டு எண்

அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரியின் கையொப்பம்.

படிவம்-C

அரையாண்டு கணக்கு விவர அறிக்கை

(2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் மீதான வரி விதிகளின் 3(5)(a) ஆம் விதியைக் காண்க)

31 மார்ச் / 30 செப்டம்பர் ஆம் நாளுடன் முடிவடையும் அரையாண்டிற்கானது.

கனிமத்தின் பெயர்:

பெறுநர்

அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி

1.	சுரங்கம்/குவாரியின் அமைவிடம்	
	கிராமம்: வட்டம்: மாவட்டம்:	
2.	சுரங்கம்/குவாரி உரிமையாளரின் விவரங்கள்	
	பெயர்: முகவரி:	
3.	சுரங்கம்/குவாரியின் விவரங்கள்	
	நில அளவைப் புல எண்.: பரப்பு எக்டேர்களில்: நில வகைப்பாடு: குத்தகைக் காலம்: செயல்படுத்தப்படும் நாள்: சுரங்கம்/குவாரி செயல்பாடு தொடங்கும் நாள்:	
4.	அனுப்புகை விவரங்கள்	
	அரையாண்டில் அனுப்பப்பட்ட கனிமங்களின் மொத்த அளவு (மெட்ரிக் டன்/கன மீட்டர்): செலுத்தப்பட்ட மொத்த வரி (ரூ.):	

மேலே அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்து நிலைகளிலும் சரியானவையெனவும் முழுமையானவையெனவும் நான் சான்றளிக்கிறேன்.

இடம்:

நாள்:

கையொப்பம்:

பெயர்:

பதவிப்பெயர்:

படிவம்-D

ஆண்டு கணக்கு விவர அறிக்கை

(2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் மீதான வரி விதிகளின் 3(5) (b) ஆம் பிரிவைக் காண்க)

1 ஏப்ரல் 20-- முதல் 31 மார்ச் 20-- வரையிலான ஆண்டிற்கானது.

கனிமத்தின் பெயர்:

பெறுநர்

அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரி

1.	சுரங்கம்/குவாரியின் அமைவிடம்	
	கிராமம்: வட்டம்: மாவட்டம்:	
2.	சுரங்கம்/குவாரியின் உரிமையாளரின் விவரங்கள்	
	பெயர்: முகவரி:	
3.	சுரங்கம்/குவாரியின் விவரங்கள்	
	நில அளவைப் புல எண்.: பரப்பளவு எக்டேர்களில்: நில வகைப்பாடு: குத்தகைக் காலம்: செயல்படுத்தப்படும் நாள்: சுரங்கம்/குவாரி செயல்பாடு தொடங்கும் நாள்:	
4.	அனுப்புகை விவரங்கள்	
	அந்த ஆண்டில் அனுப்பப்பட்ட கனிமங்களின் மொத்த அளவு (மெட்ரிக் டன்/கன மீட்டர்): செலுத்தப்பட்ட மொத்த வரி (ரூ.):	

மேலே அளிக்கப்பட்ட தகவல்கள், அனைத்து நிலைகளிலும் சரியானவையெனவும் முழுமையானவையெனவும் நான் சான்றளிக்கிறேன்.

இடம்:
நாள்:

கையொப்பம்:
பெயர்:
பதவிப்பெயர்:

படிவம்-E

செலுத்திய வரி குறித்த மாதாந்திரக் கணக்கு விவரங்கள்
(2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமத்தைக் கொண்டுள்ள நிலத்தின்
மீதான வரி விதிகளின் 4(1) ஆம் விதியைக் காண்க)

1.	கனிமத்தின் பெயர்:																
2.	சுரங்கம்/குவாரி உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி:																
3.	சுரங்கம்/குவாரியின் விவரங்கள்:																
	மாவட்டம்: வட்டம்: கிராமம்: நில அளவைப் புல எண்: பரப்பளவு எக்டேர்களில்: நில வகைப்பாடு: குத்தகைக்காலம்: செயல்படுத்தப்படும் நாள்: சுரங்கம் / குவாரி செயல்பாடு தொடங்கும் நாள்:																
4.	கனிமத்தின் விவரங்கள்:																
	<table><tr><td>விவரங்கள்</td><td>அளவு மெட்ரி டன்னில்/ கன மீட்டரில்</td></tr><tr><td>தொடக்க இருப்பு</td><td></td></tr><tr><td>உற்பத்தி</td><td></td></tr><tr><td>அனுப்புகை</td><td></td></tr><tr><td>இறுதி இருப்பு</td><td></td></tr><tr><td>கழிக்கப்பட்டவை/நிராகரிக்கப்பட்டவை</td><td></td></tr><tr><td>கழிக்கப்பட்டவைகளை நிராகரிப்பட்டவைகளை அனுப்புதல்</td><td></td></tr></table>	விவரங்கள்	அளவு மெட்ரி டன்னில்/ கன மீட்டரில்	தொடக்க இருப்பு		உற்பத்தி		அனுப்புகை		இறுதி இருப்பு		கழிக்கப்பட்டவை/நிராகரிக்கப்பட்டவை		கழிக்கப்பட்டவைகளை நிராகரிப்பட்டவைகளை அனுப்புதல்			
விவரங்கள்	அளவு மெட்ரி டன்னில்/ கன மீட்டரில்																
தொடக்க இருப்பு																	
உற்பத்தி																	
அனுப்புகை																	
இறுதி இருப்பு																	
கழிக்கப்பட்டவை/நிராகரிக்கப்பட்டவை																	
கழிக்கப்பட்டவைகளை நிராகரிப்பட்டவைகளை அனுப்புதல்																	

5.	அனுப்புகை விவரங்கள்	
	20.-ஆம் ஆண்டு ----- மாதத்தில் அனுப்பப்பட்ட கனிமங்களின் மொத்த அளவு -----, (மெட்ரிக் டன்/கன மீட்டர்): செலுத்தப்பட்ட மொத்த வரி (ரூ.):	

படிவம்-F

**தாக்கல் செய்யப்பட்ட கணக்கு விவர அறிக்கைகளின் பதிவேடு
(2025ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமத்தைக் கொண்டுள்ள நிலத்தின்
மீதான வரி விதிகளின் 4(1) ஆம் விதியைக் காண்க)**

கனிமத்தின் பெயர்:

சுரங்கம்/குவாரி உரிமையாளரின் பெயர் மற்றும்

முகவரி:

சுரங்கம்/குவாரியின் விவரங்கள்:

மாவட்டம்:

வட்டம்:

கிராமம்:

நில அளவைப் புல எண்:

பரப்பளவு எக்டேர்களில்:

நில வகைப்பாடு:

குத்தகைக் காலம்:

செயல்படுத்தப்படும் நாள்:

சுரங்கம்/குவாரி செயல்பாடு தொடங்கும் நாள்:

தொடர் எண்	ஆண்டு	அரையாண்டு கணக்கு விவர அறிக்கையை தாக்கல் செய்யும் நாள்	ஆண்டு கணக்கு விவர அறிக்கையை தாக்கல் செய்யும் நாள்
1.	a		
	b		
2.	a		
	b		
3.	a		
	b		

படிவம்-G

கேட்புத் தொகை அறிவிப்பு

(2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமத்தைக் கொண்டுள்ள நிலத்தின் மீதான வரி விதிகளின் 5 ஆம் விதியைக் காண்க)

பெறுநர்

கனிம உடைமையாளரின் பெயர்

முகவரி

வழங்கப்பட்ட அரசாணைகள்/செயல்முறை ஆணைகள்	:	
மாவட்டம்: வட்டம்: கிராமம்: நில அளவைப் புல எண்: பரப்பளவு எக்டேர்களில்:		
கனிமத்தின் பெயர்	:	

அனுப்பப்பட்ட கனிமத்தின் அளவு	:	
அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரியால் மதிப்பீடு செய்யப்பட்டவரி	:	
உடைமையாளரால் செலுத்தப்பட்ட வரி	:	
நிலுவையிலுள்ள வரி	:	
நிலுவையிலுள்ள, செலுத்த வேண்டிய வரியில் 5% வீத தண்டத் தொகை	:	
நிலுவையிலிருக்கும் மொத்த வரி + உடைமையாளரால் செலுத்தப்பட வேண்டிய தண்டத் தொகை	:	

நிலுவைத் தொகையான ரூ. ஐ மூன்று மாத காலத்திற்குள் செலுத்துமாறு நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள். அவ்வாறு செலுத்தத் தவறும் நேர்வில், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு கனிமங்களைக் கொண்டுள்ள நிலத்தின் மீதான வரிச் சட்டத்தின் 5 (2) ஆம் பிரிவின் கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அறிவிக்கை செய்யப்பட்ட அதிகாரியின் கையொப்பம்.

K. பணீந்திர ரெட்டி,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,
இயக்குநர் (கூ.பொ.),
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்(மொ.பெ) துறை.